



Letter No. L1/6521/2019

Dated: 24.05.2019

To  
**The Commissioner**  
Kundrathur Panchayat Union,  
@ Padappai – 601 301,  
Kancheepuram District.

Sir,

Sub: CMDA - Area Plans Unit - Layout Division - Planning Permission –  
Sub-division of house sites in the property comprised in  
S.No.220/1, 2 & 3 of Rendamkattalai Village, Pallavaram Taluk,  
Kancheepuram District, Kundrathur Panchayat Union limit –  
Approved - Reg.

Ref: 1. Planning Permission Application for sub-division out of  
house sites received vide reference APU No.  
L1/2019/000088 dated 12.04.2019.  
2. Applicant letter dated 25.04.2019 & 30.04.2019.  
3. This office DC advice letter even No. dated 14.05.2019  
addressed to the applicant.  
4. Applicant letter dated 14.05.2019 enclosing the receipt for  
payments.  
5. Applicant letter dated 21.05.2019.  
6. G.O.No.112, H&UD Department dated 22.06.2017.  
7. Secretary (H & UD and TNRERA) Letter No. TNRERA/ 261/  
2017, dated 09.08.2017.

...

The proposal received in the reference 1<sup>st</sup> cited for the proposed sub-division of house sites in the property comprised in S.No.220/1, 2 & 3 of Rendamkattalai Village, Pallavaram Taluk, Kancheepuram District, Kundrathur Panchayat Union limit was examined and layout plan has been prepared to satisfy the Development Regulation requirements and approved.

2. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing planning permission for any development, Chennai Metropolitan Development Authority in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his application to prove the same. Thus, CMDA, primarily considers only the aspect on whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

3. Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he/she/ they shall have to prove it before the appropriate/competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

4. The applicant in the reference 4<sup>th</sup> cited has remitted the following charges / fees as called for in this office letter 3<sup>rd</sup> cited:

Description of charges	Amount	Receipt No. & Date
Scrutiny fee	Rs. 3,400/-	B-0010734 dated 11.04.2019
Development charge for land	Rs. 8,000/-	B-0011574 dated 14.05.2019
Layout Preparation charge	Rs. 3,000/-	
Flag Day Fund	Rs. 500/-	649570 dated 14.05.2019

5. The approved plan is numbered as **PPD/LO. No.61/2019**. Three copies of sub-division plan and planning permit **No.12380** are sent herewith for further action.

6. The project promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or part of it, only after registering the Real Estate Project with the Tamil Nadu Real Estate Regulatory Authority as per the orders in the reference 6<sup>th</sup> & 7<sup>th</sup> cited.

Yours faithfully,


  
for Senior Planner, MSB

Encl: 1. 3 copies of sub-division plan.  
2. Planning permit in duplicate  
(with the direction to not to use the logo of CMDA  
in the sub-division plan since the same is registered).

Copy to: 1. Thiru. P. Angan Arasu,  
No.1, Ramakrishna Main Road,  
Porur,  
Chennai – 600 116.

2. The Deputy Planner,  
Master Plan Division, CMDA, Chennai-8.  
(along with a copy of approved sub-division plan).

3. Stock file /Spare Copy



Chennai Metropolitan Development Authority  
PLANNING PERMIT

(Sec 49 of T & C. P. Act 1971)

PERMIT No. 12380

PPD No. 61  
LO 2019

Date of Permit. 24/05/2019

File No. L1/6521/2019

Thiru. P. Angan Arasu  
No. 1, Ramakrishna  
Main Road,

Name of Applicant with Address. Porur, Chennai-600 116

Date of Application. 12/04/2019

Nature of Development : ~~Layout/Sub-division of Land/Building construction/Change in use of Land/Building~~

Sub-Division of house sites in S.No.

Site Address. 220/1, 2 & 3 of Rendamkattalai

Village, Pallavaram Taluk, Rancheepuran

Division No. District, Kundrathur Panchayat Union.

₹ 8,000/- B-0011574 14/05/2019

Development Charge paid Rs.....Challan No.....Date.....

PERMISSION is granted to the ~~layout/sub-division of land/building construction/change in use of land/building~~ according to the authorised copy of the plan attached hereto and subject to the condition overleaf.

3. The permit expires on \_\_\_\_\_

the building construction work should be completed as per plan before the expiry date. If it is not possible to Complete the construction, request for renewing the planning permit should be submitted to Chennai Metropolitan Development Authority before the expiry date. If it is not renewed before the said date fresh. Planning Permission application/has to be submitted for continuing the construction work when the Development Control Rules that may be currently in force at that time will be applicable. If the construction already put up is in deviation to the approved plan and in violation of rules. Planning permit will not be renewed.

For MEMBER SECRETARY

24/5/19

27/05/2019

P. 2

.....இரண்டாம் கட்டளை.. ஊராட்சி தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர்  
(கி.ஊ) அவர்களின் செயல்முறைகள்  
முன்னிலை:- திரு. சி. ச. தண்டபாணி

ந.க.எண். 9 /2019-20

நாள். 10.6.2019

பொருள் : மனைப்பிரிவு / மனை உட்பிரிவு - குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் -  
.....இரண்டாம் கட்டளை..... ஊராட்சி - ச.எண்.  
..... 220/1, 2 & 3 ..... ல்  
பிளாட் எண்..... மனைப்பிரிவு - அனுமதி வழங்குதல் தொடர்பாக.

பார்வை : 1.சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் , சென்னை - 8 அவர்களின் கடித  
எண்..DDIS/6521/2019/A3 நாள்.12.4.2019  
2.ஆணையர், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக ப.மு.எண் 397/2019/அ3  
நாள்.6.2019  
3.இரண்டாம் கட்டளை ஊராட்சி - பத்திரம் - 61958 - 10-6-19

ஆணை :-

பார்வையில் சுட்டிய கடிதத்துடன் பெறப்பட்ட வரைபடங்கள் பரிசீலிக்கப்பட்டு கற்றியுள்ள மனைகள்  
சாலைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்டு ஒதுக்கீட்டின் கீழ்க்கண்ட மனைப்பிரிவு மற்றும் மனை உட்பிரிவு  
விதிகளுக்கு உட்படுத்தி ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

நிபந்தனைகள்


1. மனைகள் மற்றும் தெருக்கள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் மு.மு.66/  
2016-2017ன் படி எல்லைக் கற்களால் வரையறுக்கப்பட வேண்டும். மனைப்  
பிரிவிற்குள் வரும் தெருக்கள் அனைத்தும் சரளைக் கற்களைக் கொண்டு  
மனுதாரர்கள் நிர்வாக அதிகாரியினால் நிர்ணயிக்கப்படும் மட்டத்திற்கும்  
அகலத்திற்கும் அமைக்கப்பட வேண்டும். அதோடு தகுந்த சிறுபாலங்கள்  
சாக்கடை - வடிகால், துப்பரவு, தெருவிளக்கு முதலிய வசதிகளும் மனுதாரர்  
அமைத்துதர வேண்டும். மனையின் அளவுகளில் அமைப்பில் மாற்றங்கள்  
செய்வதோ அல்லது வரையறுக்கப்பட்ட பொது உபயோகத்திலுள்ள இடங்களில்  
மாறுதல் செய்வதோ கூடாது.
2. தெரு முனையில் அமையும் மனைகளில் முலைகள் அங்கீகரிக்கப்பட்ட  
வரைபடத்தின்படி திருப்பத்தோடு அமைக்கப்பட வேண்டும்.
3. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் விடப்பட்டுள்ள எந்த ஒரு மனையும் பொது  
காரியங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட மனைகள் தவிர குடியிருப்பு வீடு  
கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமல்லாத கடை பண்டக சாலை மற்றும்  
குடியிருப்பு அல்லாத குடியிருப்பைச் சொந்த உபயோகத்திற்கில்லாத கட்டிடம்  
கட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது.

P. A.

4. எந்த ஒரு மனையிலும் தனித்தொரு குடியிருப்பு மட்டுமே கட்டப்பட வேண்டும். தவிர எக்காலத்திலும் தனிப்பட்ட மனைகளில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகளையோ அமைப்பையோ மாறுபடுத்தும் வகையில் எந்த மனையும் திருத்தி அமைப்பதோ உட்பிரிவிப்பதோ உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.
5. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள தெருக்களுக்கு கட்டிட வரம்பு 10 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். மனையின் எல்லைக்குள் கட்டிட வரம்புக்குட்பட்ட நிலப்பகுதியின் தெருவில் உயர் மட்டத்தில் இருந்து 5 அடி உயரத்திற்கு மேற்படாத சுற்றுச்சுவர் அல்லது வேலை தவிர வேறு எந்த கட்டிடமோ சுவறோ கட்டக்கூடாது.
6. மனையின் பின்புற எல்லைக்குள் கட்டிடத்திற்கும் இடையில் மனையில் மொத்த அகலத்திற்கும் வியாபிக்கின்ற வகையில் குறைந்தது 15 அடி அளவு உள்ள திறந்தவெளி இருக்க வேண்டும். இந்த பின்பக்க திறந்த வெளியில் கிணறு , மல அறை, எருக்குழி , மாட்டுத் தொழுவம், உந்து வண்டியை நிறுத்த கொட்டகை போன்றவை அல்லது அவைபோன்ற குடியிருப்பு அல்லாது அதைச் சார்ந்த கட்டிடங்கள் மட்டுமே அனுமதிக்கலாம். ஆனால் அக்கட்டிடங்கள் மொத்தமாக பின் எல்லையில் நிலத்தின் முன்றில் ஒரு பாகத்திற்கு மேற்படாமலும் மனையின் பின்பக்க பாகத்திற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
7. மனையின் பரப்பின் 50 சதவீதத்திற்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது.
8. கடக்கால் போடத் தேவையான அளவிற்கு அதிகமாக தரையை சமப்படுத்த வேண்டும். நிலச்சரிவை நேர் செய்யவோ, மனையிலிருந்து மண்தோண்டி எடுத்த பள்ளங்கள் ஏற்படுத்தக்கூடாது.
9. மனையின் சொந்தக்காரர்கள் மேற்படி வீடு கட்டும் திட்டங்களுக்கு உட்படுவதாக எழுத்து மூலமாக சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். மனைகள் விற்பவரையும் மற்றும் வாங்குபவரையும் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்திட்டங்கள் விற்பனைப் பத்திரங்கள் பகுதியாக சேர்க்கப்பட வேண்டும்.
10. அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

#### இணைப்பு

மனைப்பிரிவின் வரைபடம்

  
தனிஅலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)

திருவள்ளூர் கி.பி.பி.ஊ.ஊ.ஊ. ஊராட்சி

பெறுநர்

சி. அங்கீகரிப்பது

10-6-19

No. 7. 19/06/2019

7.7 -

குமார்

சென்னை- 600 116